

**B 931**

**BCM1**

B.Ed. DEGREE EXAMINATION, MAY 2010

(For the Candidates Admitted during the Academic Year  
2008–2009)

Optional Subject : COMMERCE AND ACCOUNTANCY –  
PAPER I

Time : 3 hours

Maximum marks : 75

PART I — (10 × 2 = 20 marks)

Answer any TEN questions.

Each answer should not exceed half-a-page.

Each answer carries 2 marks.

1. Explain cognitive domain.  
அறிவுசார் பகுதியை விவரிக்கவும்.
2. What is review?  
மீள்பார்வை என்றால் என்ன?
3. Differentiate book-keeping and accountancy.  
கணக்குப்பதிவியலையும் கணக்கியலையும் வேறுபடுத்துக.
4. Explain types of learning experiences.  
கற்றல் அனுபவங்களின் வகைகளை விவரிக்கவும்.
5. Explain objective type of test.  
புறவய சோதனையை விவரிக்கவும்.
6. What is unit plan?  
அலகுத்திட்டம் என்றால் என்ன?

7. What is an average?  
சராசரி என்றால் என்ன?
8. What are the advantages of privatization?  
தனியார் மயமாக்கலின் நன்மைகள் யாவை?
9. Explain the importance of continuous evaluation.  
தொடர் மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை விவரிக்கவும்.
10. What is globalisation?  
உலகமயமாக்கல் என்றால் என்ன?
11. Explain the need for standard deviation.  
தரவிலக்கத்தின் தேவையை விவரிக்கவும்.
12. Explain FEMA.  
FEMA விவரிக்கவும்.

PART II — (5 × 5 = 25 marks)

Answer any FIVE questions.

Each answer should not exceed 1 page.

Each answer carries 5 marks.

13. Explain the need for commerce education at higher secondary level.  
மேல்நிலைப்பள்ளி அளவில் வணிகவியல் பாடத்திற்கான தேவை பற்றி விவரிக்கவும்.
14. Explain the aspects of a good lesson plan.  
ஒர் நல்ல பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய அம்சங்களை விவரிக்கவும்.
15. How can you use newspaper advertisements for teaching of commerce?  
செய்தித்தாள் விளம்பரங்களை வணிகவியல் கற்பித்தலுக்கு நீவிர் எவ்வாறு பயன்படுத்துவீர்?

16. Explain the values of teaching commerce.

வணிகவியல் கற்பிப்பதனால் எந்த வகை பண்புகளை வளர்க்கலாம் என விவரிக்கவும்.

17. Write the objectives of teaching Accountancy.

கணக்குப்பதிவியல் கற்பித்தலின் குறிக்கோள்களை எழுதவும்.

18. What is psychological organization of content?

பாடப்பொருளை உளவியல் அடிப்படையில் அமைத்தல் என்றால் என்ன?

19. Explain the privatization policy of the government.

அரசின் தனியார் மயமாக்குதல் கொள்கையை பற்றி விவரிக்கவும்.

20. Differentiate formative and summative evaluation.

தொடர் மதிப்பீடு மற்றும் இறுதி மதிப்பீடு – வேறுபடுத்துக.

PART III — (2 × 15 = 30 marks)

Answer BOTH the questions.

Each answer should not exceed 3 pages.

Each answer carries 15 marks.

21. (a) Prepare a lesson plan to teach a unit 'types of deposits'.

'வைப்புக்களின் வகைகளை' கற்பிக்க ஓர் பாடத்திட்டம் தயாரிக்கவும்.

Or

(b) What is commerce education? Explain its development.

வணிகவியல் கல்வி என்றால் என்ன? அதன் வளர்ச்சி பற்றி விவரிக்கவும்.

22. (a) Explain the interrelationship among objectives, learning experiences and evaluation.

நோக்கங்கள், கற்றல் அனுபவம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றினிடையே உள்ள தொடர்பை விவரிக்கவும்.

Or

- (b) Differentiate measurement and evaluation. Explain the blue print with an example.

அளவிடுதல் மற்றும் மதிப்பீடு வேறுபடுத்துக. வினாவடிவமைப்புக்குறிப்பை உதாரணத்துடன் விவரிக்கவும்.